

Rane Engine Valve Ltd.

Registered Office: "Maithri"

132, Cathedral Road, Chennai 600 086.

India.

CIN: L74999TN1972PLC006127

//Online submission//

Tel: 044 - 2811 2472

Fax: 044 - 2811 2449

URL: www.ranegroup.com

REVL/SE/055/2024-25

November 06, 2024

BSE Limited	National Stock Exchange of India Limited
Listing Centre	NEAPS
Scrip Code : 532988	Symbol : RANEENGINE

Dear Sir / Madam,

Sub: Publication of Newspaper Advertisement - Regulation 47 of SEBI LODR

Ref: Our letter no. REVL/SE/054/2024-25 dated November 06, 2024

In terms of Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR) and Rule 20 and 22 of Companies (Management and Administration) Rules, 2014 read with MCA General Circular No. 09/2024 dated September 19, 2024 and previous circulars in this regard, we enclose herewith the copy of the advertisements published on November 06, 2024 in Newspapers - 'Business Standard' (English) and 'Hindu Tamizh Thisai' (Tamil) in connection with the Postal Ballot notice dated on October 23, 2024. Copies of the said advertisements are also being made available on the website of the Company at www.ranegroup.com.

We request you to take the above on record as compliance with relevant regulations of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR) and disseminate to the stakeholders.

Thanking you.

For Rane Engine Valve Limited

S Anand
Secretary

Encl: a/a

۸.

Newspaper: Business Standard

CIN: U65999WB1994PLC064438 | Phone: 033 40646495 Regd. Office: Business Tower, 206, AJC Bose Road, 6th Floor, Unit No. 6B Kolkata - 700017; Email: co.secretary@darcredit.com EXTRACT OF FINANCIAL RESULTS FOR QUARTER AND HALF YEAR ENDED 30TH SEPTEMBER, 2024

[Regulation 52 (8), read with Regulation 52(4) of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015 (LODR Regulations)] (Amount in INR				
SI. No.	PARTICULARS	Quarter Ended 30.09.2024	Corresponding Qtr. for the Previous Year Ended 30.09.2023	Year Ended 31.03.2024
1 2	Total Income from Operations Net Profit / (Loss) for the period (before Tax,	20,66,02,542 4,24,98,963		32,86,09,915 4.88,24,552
	Exceptional and/or Extraordinary Items#)	,-,-,-		,,.,,.,
3	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary Items#)	4,24,98,963	2,11,29,747	4,88,24,552
4	Net Profit/(Loss) for the period after tax	3,31,79,020	15,818,460	3,68,97,937
5	(after Exceptional and/or Extraordinary Items#) Total Comprehensive Income for the period	3,31,79,020	1,58,18,460	3,68,97,937
	[Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]			
6	Paid up Equity Share Capital	10,00,00,000		10,00,00,000
7 8	Reserves (excluding Revaluation Reserve) Securities Premium Account	59,82,94,648 30,80,00,000		56,97,08,808 30,80,00,000
9	Net worth	69,82,94,648	64,81,44,750	66,97,08,808
10 11	Paid up Debt Capital/Outstanding Debt Outstanding Redeemable Preference Shares	1,51,62,25,664 NA	1,39,04,36,666 NA	1,66,79,46,396 NA
12 13	Debt Equity Ratio Earnings Per Share (of ₹10/- each)	2.17	2.15	2.49
13	(for continuing and discontinued operations)			
	1. Basic : 2. Diluted :	3.32 3.32		3.69 3.69
14	Capital Redemption Reserve	NA	NA	NA
15 16	Debenture Redemption Reserve Debt Service Coverage Ratio	NA 1.96	NA 0.18:1	NA 1.09
17	Interest Service Coverage Ratio	1.43	1.29:1	1.30
Note: The above is an extract of the detailed format of Quarterly Financial results filed				

with the Stock Exchanges under Regulation 52 of the Listing Regulations. The full forms of the Quarterly Financial Results are available on the websites of the Stock Exchange(s

Scrip Code: 960472 and 960473 Subject: Disclosures as per Regulation 52(4) of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (the Regulations)

We, Dar Credit & Capital Ltd., disclose the following line items along with the Financial Results for the Quarter and Half Year ended 30th September, 2024 : a) Credit Rating: BBB - b) Debt-Equity Ratio: 2.17

Previous due date for the payment of interest of non-convertible Debt Securities and hether the same has been paid or not:

Previous due dates	Whether paid or not
10th February, 2024	Paid
10th May, 2024	Paid
10th August, 2024	Paid
(d) Next due date for the payment of interest of not 11th November, 2024 (e) Debenture redemption reserve: Not Applicabl (f) Net worth: ₹ 69.83 Crores (g)Net profit after tax: ₹ 3.32 Crores (h)Earning per Share: 3.32 (i) Long term debt to working Capital: 1.56 (j) Bad Debts to Account receivable ratio: 0.54 (k) Current Ratio: 1.33 (j) Current liability ratio: 0.46 (m) Total debts to total Assets: 67% (n) Debtors' turnover: Not Applicable (o) Inventory turnover: Not Applicable (p) Operating margin (%): 8.57% (q) Net profit margin (%): 2.02% (r) Debt Service Coverage Ratio: 1.96	
(s) Interest Service Coverage Ratio: 1.43	For Dar Credit & Capital Ltd.

Business Standard





Ramesh Kumar Viiav

SAEC-MBA CONDUCTS A GUEST LECTURE

S.A. Engineering College organised a guest lecture on "Sharing the Success Story of Mr Sanjayan Thuraisingam." In his talk, he shared valuable lessons on team building, the urging us to chase our dreams. He reminded importance of a "never quitting" attitude, us that people may try to demotivate us, but risk-taking, and being passionate about one's work. He emphasised the significance of team building, both in sports and in business, and encouraged us to be the person at the bottom of every team to better understand their

In his early years, Mr Sanjayan worked a 9-to-5 bank job, while training until 9 pm and pursuing night school for many years. Despite the challenges, he never gave up. After two years of researching his business field, he took a significant risk and established a 6000 sqft academy, naming it "Action Zone." Today, that academy has expanded to 50,000 sqft.

The Department of Management Studies at Mr Sanjayan's success was not a solo achievement. He attributed it to the shared goals and passions of his handpicked coaches and employees. His motivation was inspiring, we should never give up on our dreams, as they belong to us, not to anyone else.

> Additionally, the department shared insights into the role of Artificial Intelligence in business



COMBAT 2024: A TRIUMPH OF INNOVATION AND COMPETITION SCHOOL OF MANAGEMENT- DDGD VAISHNAV COLLEGE

Goverdhan Doss Vaishnav College, organised Combat 2024, the annual flagship intercollegiate event, at its college premises. The event showcased a dynamic blend of together for two days of engaging activities. events, exclusively covering the Marketing, HR, Finance, Entrepreneurship, and Supply Chain domains, curated to bring out the best in both postgraduate and undergraduate students in controlled and simulated environments. Thirteen events (both technical and non-technical) were conducted, including C-Suite Challenge, Pitch Perfect, Market Mastery, Brand Battle, Quiz Masters, and Talent Bidding. The main purpose of the event boost decision-making, problem-solving, innovation, and competitive spirit among the participating students.

The valedictory ceremony was presided over cash prizes. by distinguished personalities, including Ms

The School of Management, Dwaraka Doss Vanathi Srinivasan, MLA and Chairperson of the National Commission for Women, Mr Bobby Simha, Actor, Mr Arvind Naidu, Head of Marketing at KTV Health Foods Pvt Ltd, Mr Mohit Rajapurohit, Product Manager at talent, innovation, and strategic thinking as Caratlane, Ms Zita, Manager-Academics participants from various institutions came Partnership & Business Development at Gigadesk Technology Pvt Ltd (Greatify), Shri Combat 2024 was an amalgamation of various Ashok Kumar Mundhra, Secretary of DDGD Vaishnav College, Capt Dr S. Santhosh Baboo, Principal of DDGD Vaishnav College, and Dr U. Amaleshwari, Director of the School of Management.

> Combat 2024 witnessed more than 1000 participants from 50 colleges across the country. Judges for the events were drawn from various well-reputed organisations. The enthusiastic response from students made the event memorable and path-breaking. The two-day intercollegiate event was a grand success, with the winners and runners-up of all the events being rewarded with exciting

Campus Reporter: Kavi Priya S

DCB BANK LIMITED

DCB BANK

Registered and Corporate Office: 6th Floor, Tower A. Peninsula Business Park, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai - 400013. Tel: +91-22-66187000, Fax: +91-22-66589970

NOTICE OF POSTAL BALLOT

NOTICE is hereby given to the shareholders ('Members') of DCB Bank Limited (the 'Bank' or 'DCB Bank'), pursuant to the provisions of Section 108, Section 110 and other applicable provisions, if any, of the Companies Act, 2013, as amended (the **'Companies Act**'), read with Rules 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014 ('**Rules**') and relevant circulars including General Circular Nos. 14/2020 dated April 08, 2020 17/2020 dated April 13, 2020, 11/2022 dated December 28, 2022, 09/2023 dated September 25, 2023 and 09/2024 dated September 19, 2024 issued by the Ministry of Corporate Affairs (hereinafter collectively referred to as the MOA Circulars), Regulation 44 and other applicable provisions of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended ('SEBI Listing Regulations'), Secretarial Standard on General Meetings ('SS-2') issued by the Institute of Company Secretaries of India including any statutory amendment(s) modification(s variation(s) or re-enactment(s) thereof, for the time being in force, and any other applications, rules, guidelines, notifications, circulars and regulations, if any, the special business is proposed to be passed by the Members of the Bank through postal ballot ("**Postal Ballot**" via electronic voting ('**Remote e-Voting**') as set out below:

Appointment of Mr. Nasser Munjee (DIN:00010180) as a Non-Executive (Non-Independent) Director of the Bank

The Bank has completed dispatch of the electronic copies of the Postal Ballot Notice along with the explanatory statement on Tuesday, November 5, 2024 through electronic mode to those Members whose e-mail addresses were registered with the Bank/ depository participants or the Registrar and Share Transfer Agent (HTA) viz Link Intime India Prize Limited as on Friday, November 1, 2024 ('Cut-off Date'). The said Postal Ballot Notice is also available on the Bank's website www.dcbbank.com, the relevant sections of the website o the stock exchanges where the equity shares of the Bank are listed, i.e. BSE Limited a www.bseindia.com and the National Stock Exchange of India Limited at www.nseindia.com "Stock Exchanges") and on the website of Central Depository Services (India) Ltd a www.evotingindia.com.

In accordance with the provisions of MCA Circulars, Members can vote through remote e Voting only. The voting rights of the Members shall be reckoned on the basis of the equity shares of the Bank held by them as on the Cut-off Date. Any person who is not a Member as on the Cut- off Date should treat this Postal Ballot Notice for information purpose only

The Bank has engaged the services of Central Depository Services (India) Ltd ('CDSL') for the purpose of providing remote e-voting facility to all its Members. The necessar instructions for Remote E-Voting have been set out in the Notice dated October 24, 2024. The voting period, through remote e-voting shall commence from 9.00 a.m. (IST) on Thursday November 7, 2024 and end on Friday, December 6, 2024 at 5.00 p.m. (IST). The voting right of the members shall be in proportion to their shares of the paid-up equity share capita of the Bank as on the Cut-off Date. The remote e-voting module shall be disabled by the CDSL for remote e-voting thereafter. Further, please note that once a vote on the resolution is cast by the Member, he/she shall not be allowed to change its subsequently or cast their vot

Members who have not registered/updated their email address, are requested to register the same in respect of the equity shares held by them in the electronic form by accessing the following link: https://linkintime.co.in/EmailR eg/Email_Register.html (for more details, please refer the point no. 13 of the Postal Ballot Notice) or by contacting the RTA viz., Link Intime India Private Limited at: rnt.helpdesk@linkintime.co.in or by contacting the Bank at investorgrievance@dcbbank.com

The Board of Directors of the Bank (the 'Board') has appointed Ms. Aparna Gadgil (ACS 14713 & COP 8430) and failing her Mr. S.N. Viswanathan (ACS 61955 & COP 24335) of SN ANANTHASUBRAMANIAN & Co., Practicing Company Secretaries, as the Scrutinizer for conducting the Postal Ballot/e-Voting process in fair and transparent manner.

The results of the voting conducted through Postal Ballot (through the Remote E-Voting Process) along with the Scrutinizer's Report will be announced by the Chairman or perso authorized by the Board of Directors of the Bank on or before Monday, December 9, 2024 The results will also be displayed on the website of the Bank at www.dcbbank.com and on the website of the Stock Exchanges, at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website of CDSL at www.evotingindia.com.

In case of any queries or issues regarding e-voting, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com, under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com or call 1800 22 55 33. All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East),

For DCB Bank Limited

Date: 5 November, 2024

Rane RANE ENGINE VALVE LIMITED (Corporate Identification Number: L74999TN1972PLC006127) Registered Office: "Maithri", No. 132, Cathedral Road, Chennai - 600 086 storservices@ranegroup.com] [Website:www.ranegroup.com] [Tel: 044-28112472 / 73]

NOTICE TO MEMBERS - POSTAL BALLOT Pursuant to Section 110 of the Companies Act. 2013 read with Rule 22 of the Companies

(Management and Administration) Rules, 2014 and the MCA Circulars (as defined below) Members are hereby informed that pursuant to section 110 of the Companies Act, 2013 read with Rule 20&22 of the Companies (Management and Administration) Rules, 2014, Regulation 44 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 ("SEBI LODR")and in terms of the circulars issued in this regard by the Ministry of Corporate Affairs ("MCA") latest being General Circular No. 09/2024 dated September 19, 2024 read with previous circulars (referred to as "MCA Circulars") and other applicable provisions of law / regulations for the time being in force,the Company has sought the approval of members by way of a special resolution to approve payment of commission to Mr. Harish Lakshman (DIN: 00012602), Chairman and Non-Executive Directoras set out in the Notice dated October23, 2024("Notice"), by way of postal ballot through remote electronic voting ("e-voting").

In compliance withthe aforesaid MCA Circulars, the Company has dispatched the Postal Ballot Notice on **Wednesday**, **November 06**, **2024** through electronic mode to all those Members holding shares as on **Friday**, **November01**, **2024**("**cut-off** date") and whose email addresses are registered with the Company/ Depositories. Members whose e-mail IDs are not registered with the depositoriesare requested to send required details and documents as described in the Postal Ballot Notice to Company's e-mail ID investorservices@ranegroup.com or to RTA's e-mail ID srirams@integratedindia.in.

Pursuant to the aforesaid circulars, the physical copy of Postal Ballot Notice, forms and pre-paid business envelope will not be sent for this Postal Ballot. The voting can one only through remote e-voting facility. The Company has engaged Co Depository Services (India) Limited (CDSL) for facilitating the remote e-voting. The remote e-voting before remot The remote e-voting shall not be allowed beyond the said date and time and the e-voting module shall be disabled by CDSL thereafter.

A person whose name is recorded in the register of members or in the register eneficial owners maintained by the depositories as on the cut-off date alone shall be entitled to avail the facility of remote e-voting. The voting rights of members shall be in proportion to their shares of the paid-up equity share capital of the Company as on the cut-off date. Any person who is not a member as on the cut-off date shal treat this notice for information purposes only.

E-voting facility is available at the link; https://www.evotingindia.com. Postal Ballot Notice along with explanatory statement inter alia indicating process and manner casting vote through remote e-voting by members holding shares in physical form dematerialized form and by members who have not registered their email addresse: s available at the website of the Company at www.ranegroup.com, the websites of BSE Limited at www.bseindia.com, National Stock Exchange of India Limited at www.nseindia.com and CDSL website at https://www.evotingindia.com.

Mr. Balu Sridhar, Company Secretary (ICSI Membership no. FCS 5869) and Partner of M/s. AK Jain and Associates. Company Secretaries, has been appointed by the Board as the scrutinizer to scrutinize the postal ballot in a fair and transparent manne. The results of the postal ballot will be declared within 2 days from the date. conclusion of the postal ballot process i.e., on or before Sunday, December 08 2024 at 5.00 p.m. (IST) at the Registered Office of the Company. The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the website of the Company viz., www.ranegroup.comand on the website of CDSL www.evotingindia. comimmediately after the declaration of result. The results shall also be immediately orwarded to the stock exchanges where the Company's shares are listed.

If you have any queries or issues regarding e-Voting of CDSL e-Voting System you can write an email to helpdesk.evoting@cdslindia.com or contact at no. 1800 21 09911.

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk. evoting@cdslindia.com or call at toll free no. 1800 21 09911 or our Registrar and Share Transfer Agents at their e-mail ID srirams@integratedindia.in.Shareholders have the option to avail the facility of Online Dispute Resolution System (ODR introduced by SEBI vide its Circular no. SEBI/HO/OIAE_IAD - 1/P/CIR/2023/131

By Order of the Board
For Rane Engine Valve Limite Date: November 06, 2024 Secretary

HINDUJA HOUSING FINANCE

HINDUJA HOUSING FINANCE LIMITED
Head Office: 167-169, 2nd Floor, Anna Salai, Little Mount, Saidapet, Chennai - 600015. Branch Office: No. 912, GST Road, First Floor, Tambaram Sanitorium, Chennai - 600047,

Public Notice for Private Treaty Sale Auction

Sale Notice for Sale of Immovable Properties in exercise of the powers under the SARFAESI Act 2002 and pursuant to the possession taken by the Authorized Officer under the said Act and Rules for recovery of Secured Debts. As here are no buyers required/participated in the previous online auctions(s), the Authorized Officer has decided to sell the secured asset described herein under the Private treaty.

Notice is hereby given to the public in general and particular to the borrower(s), that the under mentioned property mortgaged in favour of Hinduja Housing Finance Limited will be sold on **22.11.2024** on "as is where is", "as is what is: and whatever there is", condition by way of Private Treaty" for recovery of dues in terms of the provisions of SARFAE-SI Act read with Rules 8 & 9 of Security Interest (Enforcement) Rules, 2002.

Name of the Borrower(s) / Co-Borrower(s) / Guarantor(s): 1, Mrs. Christina Selvi, M, W/o Mr, Danapal C (Borrow er), 2. Mr. Dhanapal C, S/o Mr. Chandrasekaran (Co-Borrower), both residing at No. 67 New No. 12 Sabapathy Naga,r 3rd Street, Chrompet, Metro, Chennai, Tamil Nadu, India - 600044. Demand Notice Date and Amount: 27.02.2024 and Rs. 32,28,797/- Date of Symbolic Possession: 17.05.2024. Total Outstanding: Rs. 32,97,796/- as on date: 04.11.2024.

Description of the Immovable Property / Secured Asset Schedule 'B', Schedule 'A' Property (Whole Property): All that piece and Parcel of Property bearing Plot No.25, G.V Nagar, (Vide planning permit No. 1326/2009) Office Letter no. 7213/2019, dated 23.10.2019, Building approved No.140/09 dated 29.10.2009) comprised in Survey Nos.98/1 and 98/2 situated at Old No. 176, New No. 39, Vengaivasal Village, St. Thomas Mount Panchayat Limits in Tambaram Taluk, Previously Kanchipuram District now Chengalpet District, Registration District of South Chenna and Sub- Registration District of Selaiyur, measuring an extent of 646 sq.ft., Undivided Share of Land out of 4212 sq.ft., bounded on the: North by: Plot No. 26, South by: Private Limited, East by: Road and Plot No. 21, West by: Road. Measuring on the North by: 111 Feet, South by: 123 Feet, East by: 37 Feet, West by: 39 Feet, together with Second Floor (North Phase) Flat No.S-1, Plinth area 767 Sq.ft., and common areas 115 Sq.ft., altogether 882 Sq. Schedule 'B' (Conveyed Property): All that piece and Parcel of Property bearing Plot No.25, G.V Nagar, (Vide planning permit No. 1326/2009, Office Letter no. 7213/2019, dated 23.10.2019, Building approved No.140/09 dated 29.10.2009) comprised in Survey Nos.98/1 and 98/2 situated at Old No. 176, New No. 39, Vengaivasal Village, St. Thomas Mount Panchayat Limits in Tambaram Taluk, Previously Kancheepuram District now Chengalpet District, Registration District of South Chennai and Sub-Registration District of Selaiyur, measuring an extent of 646 sq.ft., Undivided Share of Land out of 4212 sq.ft., together with Second Floor (North Phase) Flat No.S-1, Plinth area 767 Sq.ft., and common areas 115 Sq.ft., altogether 882 Sq.ft,

Reserve Price : Rs. 25,00,000 /- EMD Price : Rs. 6,25,000/- Bid Increase Amount: Rs. 10,000/-

Mode of Payment :- All payment shall be made by demand draft in favour of Hinduja Housing Finance Limited payable at Chennai or through RTGS/NEFT The accounts details are as follows: a) Name of the account:- Hinduja Housing Finance Limited, b) Name of the Bank:- HDFC, c) Account No: HHFLTDTNCHNKNPRA242, d) IFSC Code:- HDFC0004989.

The sealed cover should be superscribed with Bid for participating in Private Treaty Sale Auction the Loan Account No. CO/CRO/CROF/A000001093 as mentioned above for property of Mrs. Christina Selvi. M

Date and Time of Inspection of Property	08.11.2024 to 13.11.2024 between 11:00 hrs - 14:00 hrs
EMD Last Date	15.11.2024 till 5.00 pm
Date and Time of Private Treaty Sale Auction	22.11.2024 at 11.00 hrs - 13.00 hrs

Sale Notice for Sale of Immovable Properties in exercise of the powers under the SARFAESI Act 2002 and pursuant to the possession taken by the Authorized Officer under the said Act and Rules for recovery of Secured Debts. As there are no buyers required/participated in the previous online auctions(s), the Authorized Officer has decided to sell he secured asset described herein under the Private treaty.

Notice is hereby given to the public in general and particular to the borrower(s), that the under mentioned property mortgaged in favour of Hinduja Housing Finance Limited will be sold on 22.11.2024 on "as is where is", "as is what is: nd whatever there is", condition by way of Private Treaty" for recovery of dues in terms of the provisions of SARFAE-SI Act read with Rules 8 & 9 of Security Interest (Enforcement) Rules, 2002.

Name of the Borrower(s) / Co-Borrower(s) / Guarantor(s): 1. Mr. Kumar. S (Borrower), 2. Mrs. Logeshwar. K (Co-Borrower), both residing at No. 21/1/49 Thiru Vi Ka Street, Otteri, Perambur Barracks, Bus Stop, Metro, Chennai Tamil Nadu, India - 600012. Demand Notice Date and Amount: 20.11.2023 and Rs. 33,81,537/- Date of Symbolic Possession: 19.03.2024. Total Outstanding: Rs. 37,06,674/- as on date: 04.11.2024.

Description of the Immovable Property / Secured Asset SCHEDULE "B" PROPERTY: All that piece and parcel of land Plot No.G3 (Part North side) measuring 1360 sq.ft., out of 2400 sq.ft., comprised in Survey No.164/4, Patta No.2036, as per Patta New Survey No.164/4A, situated at "Sri Ambal Nagar", Kovur Village, Kundrathur Taluk Kanchipuram District, Sub-Division Planning Permit No. 1361-18605, D.Dis.No.5471/2006/A3, Dt. 29.12.2006 approved by Commissioner Kundrathur Panchayat Union at Padappai CMDA Planning Permit No.0503/2018 D.Dis.No.7216/18/A3, Dt.08.09.2018, approved by Commissioner Kundrathur Panchayat Union at Padappai in concurrence with CMDA, proceeding of the Commissioner Kundrathur Panchayat Union at Padappai in D.Dis.No.7216/2018/A3, date. 08.09.2018, granting permission for building construction, being bounded on the: North by: 24 feet road, South by: Plot no.G-3 (part), East by: Plot no.G-4, and West by: Plot no.G-2, Measuring: East to West on the Northern side: 34 feet, on the Southern side: 34 feet, North to South on the Eastern side: 40 feet, on the Western side: 40 feet, in all admeasuring to a total extent of 1360 sq.ft. or thereabouts and lying with the Registration District of Chennai South and in the Sub Registration District of Kundrathur. Schedule "C" Property (Property hereby conveyed) 272 sq.ft. undivided share of land in the total extent of 1360sq.ft., forming part of schedule

Reserve Price : Rs. 17,00,000/- EMD Price : Rs. 4,25,000/- Bid Increase Amount: Rs. 10,000/-

ode of Payment :- All payment shall be made by demand draft in favour of Hinduja Housing Finance الم Limited payable at Chennai or through RTGS/NEFT The accounts details are as follows: a) Name of the account:- Hinduja Housing Finance Limited, b) Name of the Bank:- HDFC, c) Account No:-HHFLTDTNCHNKNPRA242, d) IFSC Code:- HDFC0004989.

The sealed cover should be superscribed with Bid for participating in Private Treaty Sale Auction the Loan Account No. CO/CRO/CROF/A000000662 as mentioned above for property of Mr. Kumar. S

Date and Time of Inspection of Property	08.11.2024 to 13.11.2024 between 11:00 hrs - 14:00 hrs
EMD Last Date	15.11.2024 till 5.00 pm
Date and Time of Private Treaty Sale Auction	22.11.2024 at 11.00 hrs - 13.00 hrs

Sale Notice for Sale of Immovable Properties in exercise of the powers under the SARFAESI Act 2002 and pursuant to the possession taken by the Authorized Officer under the said Act and Rules for recovery of Secured Debts. As there are no buyers required/participated in the previous online auctions(s), the Authorized Officer has decided to sell the secured asset described herein under the Private treaty.

Notice is hereby given to the public in general and particular to the borrower(s), that the under mentioned property mortgaged in favour of Hinduja Housing Finance Limited will be sold on 22.11.2024 on "as is where is", "as is what and whatever there is", condition by way of Private Treaty" for recovery of dues in terms of the provisions of SARFAE SI Act read with Rules 8 & 9 of Security Interest (Enforcement) Rules, 2002.

Name of the Borrower(s) / Co-Borrower(s) / Guarantor(s): 1. Mr. Aishah. A (Borrower), 2. Mr. Abdurrahman. C (Co-Borrower), both residing at No. 144/153, Karpaga Vinayagar Colony, Alapakkam, Oppsite To Saravana Bhavan Hotel, Metro, Chennai, Tamil Nadu, India - 600116. Demand Notice Date and Amount: 22.08.2022 and Rs. 34,14,562/Date of Symbolic Possession: 18.05.2024. Total Outstanding: Rs. 43,74,946/- as on date: 04.11.2024.

Description of the Immovable Property / Secured Asset SCHEDULE "B" PROPERTY: All that piece and Parcel of Land Plot NO.G3 (Part - North Side) measuring 1360 sq.ft., out of 2400 sq.ft., comprised in Survey No.164/4 Patta No.2036, as per Patta New Survey No.164/4A, Situated at "Sri Ambal Nagar", Kovur Village, Kundrathur Taluk, Kancheepuram District, Sub-Division Planning Permit No.1361-18605, D.Dis.No.5471/2006/A3, Dt. 29.12.2006, approved by Commissioner Kundrathur Panchayat UNion at Padappai CMDA Planning Permit No.0503/2018, D.Dis No.7216/18/A3, dt.08.09.2018, approved by Commissioner Kundrathur Panchayat UNion at Padappai in Concurrence with CMDA. Proceeding of the Commissioner Kundrathur Panhayat Union at Padappai in D Dis No 7216/2018/A3 date 08.09.2018, Granting Permission for Building Construction, Being Bounded on the East by : PLot No. G4, West by: Plot No.G-2, South by: Plot No.G-3 Part, North by: 24 Feet Road. MEASURING: East to West on the Northern side: 34 feet. On the Southern side: 34 feet. North to Soth on the Eastern side: 40 feet. On the Western side: 40 feet In all admeasuring to a total extent of 1360 sq.ft. ir thereabouts and lying with the Registration District of Chennai South and in the Sub Registration District of Kundrathur. SCHEDULE "C" (PROPERTY HEREBY CONVEYED) 272 Sq.ft. undivided share of land in the Total extent of 1360 Sq.ft. forming part of Schedule"A" mentioned property

Reserve Price : Rs. 17,00,000/- EMD Price : Rs. 4,25,000/- Bid Increase Amount: Rs. 10,000/-

Mode of Payment: - All payment shall be made by demand draft in favour of Hinduja Housing Finance Limited payable at Chennai or through RTGS/NEFT The accounts details are as follows: a) Name of the account:- Hinduja Housing Finance Limited, b) Name of the Bank:- HDFC, c) Account No:-HHFLTDTNCHNKNPRA242, d) IFSC Code:- HDFC0004989. The sealed cover should be superscribed with Bid for participating in Private Treaty Sale Auction the Loan

Account No. CO/CRO/CROF/A000000657 as mentioned above for property of Mr. Aishah, A.

	08.11.2024 to 13.11.2024 between 11:00 hrs - 14:00 hrs
EMD Last Date	15.11.2024 till 5.00 pm
Date and Time of Private Treaty Sale Auction	22.11.2024 at 11.00 hrs - 13.00 hrs

Place: Chennai Mr. Sadhath, H (Cluster Legal Manager), Authorized Officer Date: 06.11.2024 Hinduja Housing Finance Limited Special Instructions / Caution: Bidding in the last minutes/seconds should be avoided by the bidders in their own


interest. Neither Hinduja Housing Finance Limited will be responsible for any lapses/failure (Internet failure, Powei failure, etc.) on the part of the bidder in such cases. In order to ward off such contingent situation, bidders are request ed to make all the necessary arrangements / alternatives such as back-up power supply and whatever else required so that they are able to circumvent such situation and are able to participate in the auction successfully Contact Nos: RRM - Dinesh Babu. S: 95000 96714, RLM - Saravanabhavan. S: 91766 64992,

ALM - K. N. Ruban: 9600070456, CRM - Sarathkumar. R: 98841 40523, CLM - Sadhath. H: 79049 10094.

Markets, Insight Out

Markets, Monday to Saturday

To book your copy, sms reachbs to 57575 or email order@bsmail.in





Language: Tamil

TAMILTH

32.3°C சென்னை 32.4°C

சேலம்

31.6°C

27.6°C

நெல்லை

30.2°C கோவை

17.6°C

கொடைக்கானல்

தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில்



தமுக–காங்கிரஸ் கூட்டணி எஃகு கோட்டை

• தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து

🗕 மேட்டூர்

திமுக-காங்கிரஸ் எஃகு கோட்ட<u>ை</u> போன்றது. இண்டியா கூட்டணியை யாரும் --சிதைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பெருந்தகை கூறினார்.

காங்கிரஸ் கட்சியை வலிமைப் படுத்துவது தொடர்பாக, சேலம் மாவட்டம் எடப்பாடியில் கட்சி ஆலோசனைக் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே, சட்டப்பேரவை காங்கி ரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து . கொண்டனர்.

இதில் மாநிலத் தலைவர் செல் வப்பெருந்தகை பேசும்போது, "காங்கிரஸில் 100 சதவீதம் கிராம கமிட்டி கட்டமைப்பை உரு வாக்க உள்ளோம். மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி மட்டும் . தான். மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால், காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு தலைமை



சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று நடைபெற்ற காங்கீரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை.

ஏற்க வேண்டும்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதா வது: சோனியா காந்தி பிறந்த நாளான டிசம்பர் 9-ம் தேதியில் 'கிராம தரிசனம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஓவ்வொரு கிராமத் துக்கும் கட்சித் தலைவர்கள் சென்று தங்கி, மக்களிடம் குறை களைக் கேட்க உள்ளனர். கிராம தரிசனத்தை கன்னியாகுமரியில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

அதேபோல, வரும் ஜனவரி மாதம் கிராம மற்றும பூத் கமிட்டி மாநாடு நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்

திமுக - காங்கிரஸ் கூட்டணி **எஃகு கோட்டையைப் போன்றது.** இண்டியா கூட்டணியை யாராலும் சிதைக்க முடியாது. காமராஜர் தேசத்தின் சொத்து, அவரை யார் வேண்டுமானாலும் கொண்டாட லாம். ஆனால், சொந்தம் கொண் டாட முடியாது. அந்த உரிமை

காங்கிரஸுக்கு மட்டுமே உண்டு. தவறுகளை சுட்டிக்காட்டுவதும், நல்ல திட்டங்களைப் பாராட்டுவதும் ஜனநாயகத்தில் இயல்பான ஒன்று. கருத்துகளை கூறுவதால், இண்டியா கூட்டணியில் பிளவு, சலசலப்பு என்றெல்லாம் பேசத் தேவையில்லை.

பிரதமர் மோடி நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைத்து வருகிறார். இந்தியாவின் ஆயிரக் கணக்கான சதுரஅடி நிலம் சீனாவுக்கு உரிமையாகிவிட்ட<u>து</u>. இந்தியாவுக்கு பா<u>த</u>ுகாப்பு இல்லை. இலங்கை, வங்க தேசம், சீனா, பூடான், நேபாளம் ஆகிய நாடுகள் பகை நாடாக மாறி வரு கின்றன.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து காங்கிரஸ் நிர்வாகி சரவணன் வெளியிட்ட அறிக்கை, அவரது சொந்த கருத்துதான். அமரன் திரைப்படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க வேண் டும் என்று முதலமைச்சரிடம் கேட் டுக் கொள்ள இருக்கிறேன்.

இவ்வா<u>று</u> செல்வப்பெருந்தகை

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்

கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி துளசேந்திரபுரம் கோயிலில் சிறப்பு வழிபாடு

HT221862

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந் திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர். 2019-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார் பில் துணை அதிபராகப் போட்டி யிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது அமெரிக்க அதிபர் பதவிக்கு, முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில், துளசேந்திரபுரத்தில் வசிக்கும் அவரது உறவினர்களில் சிலர், கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, அங்குள்ள அவரது குல தெய்வமான தர்ம சாஸ்தா கோயி லில் நேற்று சிறப்பு வழிபாடு மேற் கொண்டனர்.

அமெரிக்காவை சேர்ந்த 2 பெண்கள், லண்ட



கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தா்ம சாஸ்தா கோயிலில் நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற அமெரிக்க மற்றும் லண்டனைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர்.

னைச் சேர்ந்த ஒரு பெண் ஆகி யோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை ஒருங் கிணைத்து நடத்திய சுதாகர் என்ப வர் கூறும்போது, "கமலா ஹாரிஸ் கடந்த முறை துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோதே, இந்த கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி, வழிபாடு செய்தோம். அவர் வெற்றி பெற்றார். இந்த முறையும் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் வெற்றி பெற்ற பின்னர், துளசேந்திரபுரம் கிராமத் துக்கு வந்து, மக்களை சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க் கிறோம்" என்றார்.

110 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கான

போட்டி தேர்வு முடிவை வெளியிட வேண்டும்

🔀 பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தல்

● சென்னை

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: போக்குவரத்து துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந் தெடுப்பதற்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது.

ஏற்கெனவே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 110 பேரை தேர்ந் தெடுப்பதற்காக 2018-ல் வெளி யிட்ட அறிவிக்கையின் அடிப்படை யில் விண்ணப்பித்தவர்களுக்கு

அதே ஆண்டு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

ஆனால், 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. எழுதியவர்கள், தங்கள் எதிர் காலம் என்னவாகும் என்று தெரி யாமல் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அதற்கு டிஎன்பிஎஸ்சிதான் பொறுப்பேற்க

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவர்கள் பணியில் அமர்த்தப்படாமல், புதிதாக

தேர்வு செய்யப்படுபவர்கள் பணி யில் அமர்த்தப்பட்டால் யாருக்கு பணி மூப்பு வழங்குவது என்பதில் குழப்பம் உண்டாகும்.

எனவே, 45 மோட்டார் வாகன ஆய்வாளர்களை நியமிப்பதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படு வதற்கு முன்பாக, 110 பேரை தேர்வு செய்வதற்காக 2018-ல் நடத்தப் பட்ட போட்டித் தேர்வு முடிவுகளை அறிவித்து, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மது வகைகள் விற்பனையில் விதிகளை மீறி செயல்பட்டு வரும்

மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை மானகிரி வழக்கறிஞர் செல்வக்குமார், உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல் படுத்துவதை இலக்காகக் கொண் டுள்ளது. ஆனால், தனியார் மதுக் கடைகளுக்கு மனமகிழ் மன்றங்கள் படுகிறது.

செய்த இவ்வாறு பதிவு மனமகிழ் மன்றங்களில், சங்கத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விற்க முடியும்.

ஆனால், தமிழகத்தில் எப்எல்-2 உத்தரவிட வேண்டும். இவ்வாறு உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங் கள் சட்ட விரோதமாக உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் மதுவை ഖിலെக்கு ഖിற்பனை செய்து வருகின்றன.

முறைகேடு தொடர்பாக நட வடிக்கை கோரி பதிவுத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், எனும் பெயரில் அனுமதி வழங்கப் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழகத்தின் அனைத்து

மனமகிழ் மன்றங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, விதிகளை மீறி செயல்பட்டுவரும் மனமகிழ் மன்றங் களின் உரிமத்தை ரத்து செய்ய மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.

எஸ்.ரமேஷ், மரியகிளட் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக் குமார் ஆஜராகி, "மனமகிழ் மன்றங் களில் மாதத்துக்கு இரு முறை, வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரி களால் முறையாக ஆய்வு செய்யப் படுகிறது" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ''மன மகிழ் மன்றங்கள் விதிகளின்படி இயங்குவதை உறுதி செய்வது அரசின் கடமை. விதிகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, அனைத்து மனமகிழ் மன்றங்களும் விதிப் படி செயல்படுகின்றனவா என்பதை பதிவுத்துறை மற்றும் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அது தொடர்பாக தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, பதிவுத் துறைச் செயலர் மற்றும் பத்திரப் பதிவுத் துறை தலைவர் ஆகியோர் நிலை அறிக்கை தாக் கல் செய்ய வேண்டும்" என உத்தர விட்டு, விசாரணையை டிச. 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

விஜய் அரைத்த மாவையே இரா.முத்தரசன்



- க.ரவீந்திரன், ஈரோடு.

செய்தி: அந்நியன் படத்தில் வரும் அம்பி போல் மாற்றிப் பேசுகிறார் சீமான்!

பஞ்ச் : திரள்நிதியைப் பார்த்தா, 'ரெமோ' மாதிரியும் பேசுவாரே! - கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி. செய்தி: புதிதாக கட்சி தொடங்குவோர் திமுக ஒழிய வேண்டும்

என நினைக்கிறார்கள்! – முதல்வர் ஸ்டாலின் பஞ்ச் : புதுசா கட்சி தொடங்குறவங்க திமுக பின்னால 'ஒளிய' வேண்டும்னு நினைச்சா எப்படி? - ஆ.நல்லமுத்து, கோவில்பட்டி.

🔺 வாசகர்களே... கருத்துச் சித்திரம் போலவே, இதுவும் உங்கள் களம்தான். cartoon@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கே 'நறுக்' செய்தி வரிகளோடு சேர்த்து அனுப்புங்கள். பிரசுரமாகும் உங்கள் 'பஞ்ச்'களுக்குப்

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்குமாறு

தவெக மாநாட்டுக்கு முன்பே விஜய்க்கு அழைப்பு

🔀 விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

🗨 திருச்சி

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்குமாறு, தவெக மாநாட்டுக்கு முன்னதாகவே விஜய்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தற்போது கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழ வில்லை. ஏற்கெனவே நாங்கள் 7 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் தான் இருந்து வருகிறோம். இந்திய அளவில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். இரு கூட்டணி களை உருவாக்கியதில் விசிகவுக்கு பங்குண்டு.

இந்த கூட்டணிகளை விட்டுவிட்டு, இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவை எங்களுக்கு இல்லை. விடுதலை சிறுத்தைகள் மீது திட்டமிட்டு சந்தேகத்தை ஏற்படுத் தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம். கூட்டணி தொடர்பாக இனி யாரும் பேச வேண்டாம்.



திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க இசைவு தெரிவித்து ஓராண்டாகிறது. இந்த விழாவுக்கு ராகுல் காந்தி, ரஜினிகாந்தை அழைக்கவும் திட்ட மிட்டனர். தவெக மாநாடுக்கு முன்ன தாகவே விஜய்-யை அழைக்கலாம் எனத் தெரிவித்திருந்தனர். அதற்கு நான் இசைவு தெரிவித்திருந்தேன்.

திராவிடக் கருத்தியல்...

திராவிடம் என்பது கருத்தியல்.

நிலப்பரப்பை குறிப்பது அல்ல. பெரியாருக்கு முன்பே இந்த தமிழ் திராவிடம் மண்ணில் பேசப்பட்டுள்ளது.

திராவிட கருத்தியல் இல்லை என்றால், சனாதனம் நம்மை விழுங்கி யிருக்கும். இந்தி, சம்ஸ்கிருதம் ஆகி யவை தமிழை விழுங்கி இருக்கும். தமிழர் இனம் பாதுகாப்பாக இருக் கிறது என்றால், அதற்குக் காரணம் திராவிடக் கருத்தியல்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீமான், சாட்டை துரைமுருகனால் உயிருக்கு ஆபத்து

பாதுகாப்பு கேட்டு திருச்சி சூர்யா வழக்கு

நாம் தமிழர் கட்சியின்

சீமான், சாட்டை துரைமுருகன் ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்ட திருச்சி சூர்யா மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

திருச்சியைச் சேர்ந்த சூர்யா, உயர் நீதிமன்ற மதுரை அமர் வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் திருச்சியில் குடும் பத்துடன் வசித்து வருகிறேன். எனது தந்தை திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். நான் பாஜகவில் ஓபிசி அணி மாநிலப் பொதுச் செயலாளராக இருந்தேன். சமுக ஊடகங்கள் மற்**று**ம் தொலைக்காட்சி மேடைகளிலும் பங்கேற்கிறேன்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து 15 வீடியோ, ஆடி யோக்களை சமூக வலைதளங் களில் பதிவேற்றம் செய்தி ருந்தேன். இதன் காரணமாக, சீமான் என்னைப் பழிவாங்கும் நோக்குடன் செயல்படுகிறார். தாக்குதல் நடத்த திட்டம்

மேலும், அவரது கட்சியை சாட்டை துரை முருகன் என்பவரும் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோக்களைப் பதிவிடு கிறார். இவர்கள் என் மீது தாக்கு தல் நடத்த திட்டம் தீட்டி உள்ளதாகத் தெரிகிறது.

நான் குடியிருக்கும் வீட்டின் மீது 2022-ம் ஆண்டு சிலர் தாக்கு தல் நடத்தினர். அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் எனக்கும், எனது

குடும்பத்தி னருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி, கடந்த மாதம் காவல் துறையில் மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். அதற்கு அரசு விதிக் கும் கட்டணத்தையும் செலுத்தத் தயாராக உள்ளேன்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. அரசு தரப்பில், ''வழக்கு குறித்த விவரங்கள் முழுமையாக தரப்படவில்லை. காலஅவகாசம் வேண்டும்" என கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில்

பக்தர்களுக்கு உதவும் வகையில் 'க்யூஆர் கோடு' அறிமுகம்

திருச்செந்தூர் முருகன்கோயி லில் நடைபெற உள்ள சூரசம்ஹார விழாவில் பக்தர் களுக்கு உதவும் வகையில் க்யூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக் குடி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா

வது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ. 7) நடைபெறுகிறது. வரும் 8-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடை

இதையொட்டி, காவல் உதவி மையங் கள், முதலுதவி நிலையங்கள், தற்



அறிமுகம் செய்துள்ள க்யூஆர் கோடு.

யங்கள், கழிப்பறைகள், வாகன நி<u>று</u>த்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற் றுப் பாதைகள் வழித் தடங் கள் தொடர்பான அத்தியா வசிய தகவல்களை பொது மக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத் தில் அறிந்துகொள்ளும் வகையில் க்யூஆர் கோடு மற்றும் லிங்க் வசதியை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை

பேருந்து நிலை

அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, https://bit.ly/E-Support-Hub_

Skanda-Sashti-2024 என்ற லிங்க் அல்லது க்யூஆர் கோடு மூலம் இணையதள பக்கத்துக்குச் சென்று, அத்தியாவசியத் தகவல்களைக் பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(CIN: L74999TN1972PLC006127)

ரானே எஞ்சின் வால்வ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: 'மைத்ரி', 132, கதீட்ரல் சாலை, சென்னை 600 086. mail: investorservices@ranegroup.com] [Website:www.ranegroup.com] [Tel: 044-28112472 / 73]

உறுப்பினர்களுக்கு அறிவிப்பு – தபால் ஓட்டு

நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 110 இன் படி, நிறுவனங்களின் விதி 22 உடன் படிக்கப்பட்டது (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014 மற்றும் MCA சுற்றறிக்கைகள் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 110 இன் படி, 2014 ஆம் ஆண்டின் நிறுவனங்கள்

(மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014, இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் விதிமுறை 44 (கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள் பட்டியலிடுதல், ஒழுங்குமுறை தேவைகள் 2014 விதிகள் 20822 உடன் படிக்கப்படும் என்று உறுப்பினர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. "SEBI LODR") மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் "MCA") வெளியிட்ட சுற்றறிக்கைகளின் அடிப்படையில், செப்டம்பர் 19, 2024 தேதியிட்ட பொகுச் சுற்றறிக்கை எண். 09/2024. (மந்தைய சுற்றறிக்கைகளுடன் படிக்கப்பட்டது ("MCA சுற்றறிக்கைகள் என குறிப்பிடப்படுகிறது.") மற்றும் தற்போதைக்கு நடைமுறையில் உள்ள ட்டம் / ஒழுங்குமுறைகளின் பிற பொருந்தக்கூடிய விதிகள், தலைவர் மற்றும் நிர்வாகி அல்லாத இயக்குனர் திரு. ஹரிஷ் லக்ஷ்மனுக்கு (டிஐஎன்: 00012602) கமிஷன் செலுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க லா. சிறப்பக் கீர்மானக்கின் மூலம் உறுப்பினர்களின் வப்பகலை நிறுவனம் கோரியள்ளகு அக்டோபர் 23, 2024 தேதியிட்ட அறிவிப்பில் ("அறிவிப்பு"), தொலை மின்னணு வாக்குப்பதிவு (**"மின்னணு வாக்குப்பதிவு"**) மூலம் தபால் வாக்கு மூலம் இயக்குநர்கள் குறிப்பிடுகின்றனர்

மேற்கூறிய MCA சுற்றறிக்கைகளுக்கு இணங்க, **நவம்பர் 06, 2024 புதன்கிழமை அன்று** நவம்பர் 01, 2024 ('கட்-ஆஃப் தேதி') நிறுவனம்/ டெபாசிட்டரிகளுடன் மின்னஞ்சல் . முகவரிகள் பதிவு செய்யப்பட்ட பங்குகளை வைத்திருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னனு முறையில் தபால் வாக்குச் சீட்டு அறிவிப்பை நிறுவனம் அனுப்பியுள்ளது. டெபாசிட்டரிகளில் மின்னஞ்சல் ஐடிகள் பதிவு செய்யப்படாத உறுப்பினர்கள், நிறுவனத்தில் மின்னஞ்சல் ஐடியான investorservices@ranegroup.com க்கு அஞ்சல் வாக்கெடுப்பு அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆர்டிஏவின் மின்னஞ்சல் ஐடி srirams@integratedindia.in அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கூறிய சுற்றறிக்கைகளுக்கு இணங்க, இந்த தபால் வாக்குச்சீட்டிற்கு அஞ்சல் வாக்குச் சீட்டு அறிவிப்பு, படிவங்கள் மற்றும் முன்பணம் செலுத்திய வணிக உறை ஆகியவற்றின் நகல் அனுப்பப்படாது. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசதி மூலம் மட்டுமே வாக்களிக்க முடியும். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவை எளிதாக்குவதற்காக நிறுவனம் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL) உடன் ஈடுபட்டுள்ளது. தொலை மின்-வாக்களிப்பு காலம் **நவம்பர் 07, 2024 வியாழன்** அன்று (**காலை 9.00 மணி IST**) தொடங்கி டிசம்பர் 06, 2024 வெள்ளிக்கிழமை (மாலை 5.00 மணி IST) (இரண்டு நாட்களையும் . உள்ளடக்கியது) முடிவடைகிறது. குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு அப்பால் தொலைதூ மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படாது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு தொகுதி அதன் பிறகு CDSL ஆல் முடக்கப்படும்.

உறுப்பினர்களின் பதிவேட்டில் அல்லது வைப்புத்தொகையாளர்களால் பராமரிக்கப்படும் நன்கை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு நபர், கட்-ஆஃப் தேதியில் மட்டும் தொலை மின்-வாக்களிக்கும் வசதியைப் பெற தகுதியுடையவர். உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமையானது, கட்-ஆஃப் தேதியின்படி, நிறுவனத்தின் செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கு மூலதனத்தின் பங்குகளின் விகிதத்தில் இருக்கும். கட்—ஆஃப் தேதியில் உறுப்பினராக இல்லாத எவரும் இந்த அறிவிப்பை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே கருத வேண்டும்.

https://www.evotingindia.com என்ற இணைப்பில் மின்னணு வாக்குப்பதிவு வசதி உள்ளது. தொலைதூர மின்–வாக்களிப்பு மூலம் வாக்களிப்பதற்கான செயல்முறை மற்றும் முறைகள் உடல் வடிவம், டிமெட்டீரியலைஸ் செய்யப்பட்டபடிவம் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத உறுப்பினர்களால் வாக்களிப்பதற்கான செயல்முறை மற்றும் முறை ஆகியவற்றைக் குறிக்கும் அஞ்சல் வாக்குச் சீட்டு அறிவிப்புடன் நிறுவனத்தின் இணையதளத்தில் WWW ranegroup.com, www.bseindia.com இல் ஆநஉ லிமிடெட்டின் இணையதளங்கள் www.nseindia.com இல் இந்திய நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் மற்றும் https://

www.evotingindia.com இல் CDSL இணையதளம். திரு. பாலு ஸ்ரீதர், நிறுவனத்தின் செயலாளர் (ICSI உறுப்பினர் எண். FCS 5869) மற்றும் M/s இன் பங்குதாரர். ஏ.கே.ஜெயின் மற்றும் அசோசியேட்ஸ், நிறுவனச் செயலாளர்கள், அஞ்சல் வாக்குச்சீட்டை நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் ஆய்வு செய்வதற்காக ஆய்வுக்குழுவினரால் நியமிக்கப்பட்டுள்ளனர்

தபால் வாக்குச்சீட்டின் முடிவுகள் 2 நாட்களுக்குள் தபால் வாக்குச்சீட்டுச் செயல்முறை முடிவடைந்த நாளிலிருந்து அதாவது, டிசம்பர் 08, 2024 ஞாயிற்றுக்கிழமை அல்லது அதற்கு முன்னதாக மானை 5.00 மணிக்கு அறிவிக்கப்படும். (IST) நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில். ஆய்வு செய்பவரின் அறிக்கையுடன் அறிவிக்கப்பட்ட முடிவுகள், நிறுவனத்தின் இணையதளமான WWW. ranegroup.com மற்றும் CDSL இன் www.evotingindia.com இணையதளத்தில் முடிவு அறிவிக்கப்பட்ட உடனேயே வைக்கப்படும். நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள

பங்குச் சந்தைகளுக்கும் முடிவுகள் உடனடியாக அனுப்பப்படும். CDSL இ-வாக்களிப்பு முறையின் மின்-வாக்களிப்பு தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்கள் இருந்தால், helpdesk.evoting@cdslindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதியுடன் தொடர்புடைய அனைத்து குறைக கிரு, ராகேஷ் கல்வி, சீனியர் மேலாளர், (CDSL) சென்டால் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்கியா லிமிடெட், ஏ விங், 25வது மாடி, மராத்தான் ஃப்யூச்சர்க்ஸ், மஃபத்லால் மில் காம்பௌண்ட்ஸ், என் எம் ஜோஷி மார்க். , லோயர் பரேல் (கிழக்கு), மும்பை – 400013 அல்லது helpdesk.evoting@ cdslindia.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது கட்டணமில்லா எண்ணில் அழைக்கவும். 1800 21 09911 அல்லது எங்கள் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர்கள் அவர்களின் மின்ன ஞ்சல் ஐடி srirams@integratedindia.in. பங்குதாரர்கள் அதன் சுற்றறிக்கை எண் மூலம் SEBI அறிமுகப்படுத்திய ஆன்லைன் தகராறு தீர்வு அமைப்பு (ODR) வசதியைப் பெற விருப்பம் உள்ளது. SEBI/HO/OIAE_IAD – 1/P/CIR/2023/131.

தேதி: நவம்பர் 06, 2024

வாரியத்தின் உத்தரவின்படி ரானே எஞ்சின் வால்வ் லிமிடெட் நிறுஎ எஸ் ஆனந்த் செயலாளர்